4. அறிவிப்புகள் — தொடர்ச்சி

(ஆ) உறுப்பினர்களுக்கான கணினிப் பயிற்சி வகுப்பு நேரம் மாற்றம்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: 4-30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கணினிப் பயிற்சி மாலை 6-00 மணிக்கு நடைபெறும்.

பேரவையின் காலை நிகழ்ச்சிகள் இத்துடன் முடிவுற்றன. பேரவை மீண்டும் இன்று மாலை 4-30 மணிக்குக் கூடும். வணக்கம்.

பின்னர், பேரவை பிற்பகல் 1-31 மணிக்கு ஒத்திவைக்கப் பெற்றது.

பிற்பகல் 4-30 மணியளவில் மாண்புமிகு பேரவைத் தலைவர் **டாக்டர் கா. காளிமுத்து** *அவர்கள் தலைமையில் பேரவை மீண்டும் கூடியது.*

8. மானியக் கோரிக்கைகள், 2003-2004, விவாதமும் வாக்கெடுப்பும் - தொடர்ச்சி

கோரிக்கை எண் 31 - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை, அமைச்சர் அவர்களுடைய பதிலுரை.

மாண்புமிகு திரு. அ. அன்வர் ராஜா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எங்கள் ஊனோடும், உயிரோடும், உயிர் மூச்சோடும் கலந்துவிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை வணங்கி, என்னுடைய உரையைத் தொடங்குகின்றேன்.

கடவுள் எங்கே இருக்கிறான் என்று கேட்டார்கள். யூத மதம் சொன்னது "God could not be everywhere. Therefore, he created mothers" என்று. 'எல்லா இடங்களிலும் கடவுள் நேரடியாக வந்து நிற்க முடியாத காரணத்தாலேதான் ஒவ்வொருவருக்கும் அந்தக் கடவுள் தாயாக வந்து நிற்கிறான்' என்று யூத மதம் சொல்கிறது.

'உண்டாக்கி பாலூட்டி வளர்த்த தாயை
உமையவள் என்று அறியீரோ!'